



வீரமாழனிவர் அருளிய திருக்குறள் ஆலந்தீன் மொழிபெயர்ப்பு

தமிழாக்கம் :

முனைவர் வி. மி. ஞானப்பிரகாசம், சே. ச.

வீரமாழனிவர் தமிழ் ஆய்வுக் கழகம்
கருமாத்தூர்-626 514

வீரமாழனிவர் அருளிய

திருக்குறள் இலத்தீன் மொழிபெயர்ப்பு

[ஜந்து அதிகாரங்கள்]



தமிழாக்கம் :

முனைவர் வி. மி. ஞானப்பிரகாசம், சே. ச.

முதல்வர்

அருள் ஆனந்தர் கல்லூரி,

சுருமாத்தூர் - 626 514



உதிப்பு 24 மே 2006
6-2-1977



25041

முனைவர் வி. பிக்தீல் நாவப்பிரகாசம், பி. ச.
(9-12-1922)



மாத்திமா அச்சகம்
பாளையங்கோட்டை - 627 002

பதிப்புண്ടி

—

“வேத விபூப்பியாருளை வெண்டுற எரல் வள்ளுவனுர் ஒதவழுக் கற்ற துலசு” (திருவள்ளுவமாலை 37) என்றார் மதுரைப் பெருமருதனர். உலகத் தோர் ‘உள்ளினுள் நித்தம் ஒளியாக மினிரவது திருக்குறைள். திருவள்ளுவர் அருளிய திருக்குறைன் ‘உலகப் பொது மறையாவும் பாராட்டப்படுகிறது. வள்ளுவர் வழங்கிய திருக்குறளாம் முப்பால் ‘என்றும் புலராது யானார் நாட் செல்லுகினும் நின்றலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மை’ நிறைந்தது

“வள்ளுவன் தன்னை உலகிறுக்கே நந்து
வாங்புகழ் கொண்ட தமிழ்நாடு”

என்று ‘பாட்டுக்கொரு புலவர்’ சி. சுப்பிரமணிய பாரதியார் பாடியது உண்மை; வெறும் புகழ்ச்சி யில்லை.

திருக்குறை உலகோர் அறியக் காட்டிய பெருமை கிறித்தவப் பெரியோடையே சாரும். 1730ஆம் ஆண்டில் விரமாமுலைவர் (REV. FR CONSTANZO GIUSEPPE EUSEBIO BESCHI 1680-1747) இலத்தீன் மொழியில் அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இருபால்களையும் ஆக்கியருளினார். பின்பு 1856, 1865 ஆகிய ஆண்டுகளில் இருவர் இலத்தீன் மொழியில் பெயர்த்து எழுதியுள்ளனர்.

பிரெஞ்சு மொழியில் 1767ஆம் ஆண்டு பெயர் தெரியாத பெரியார் ஒருவர் திருக்குறலை மொழி பெயர்த்துள்ளதாகவும் அதுபற்றிய விவரம் (Bibliothique Nationale) பாரிசு நூலகத்தில் இருப்பதாகவும் E. ஏரியல் எழுதியுள்ளார். 1848இல் ஏரியல் என்னும் பிறிதொரு மேதை திருவள்ளுவரின் குறள் (Kural De Thiruvalluvar) என்னும் நூலை நல்கியுள்ளார். இதுவரை பிரெஞ்சு மொழியில் மட்டும் ஒன்பது மொழி பெயர்ப்புகள் காட்சி தருகின்றன.

செருமானிய மொழியில் 1803ஆம் ஆண்டு A. F. காமர்சு திருக்குறலை மொழி பெயர்த்து தமிழ்ப் பாக்கஞ்சன் வெளியிட்டுள்ளார். 1847, 1854 ஆகிய ஆண்டுகளில் மேலும் இரு மொழி பெயர்ப்புகள் செருமானிய மொழியில் எழுந்தன.

ஆங்கிலத்தில் 1794ஆம் ஆண்டு கின்னர்ச்சலி (Kinnersley) திருவள்ளுவர் குறள் அல்லது அறிவுக் கடல் (Tiruvalluvar Kural or Ocean of Wisdom) என்னும் பெயரால் மொழிபெயர்த்துள்ளார். 1886ஆம் ஆண்டு சார்ச்ச யுக்ளோ போப்பு (G. U. Pope) வெளியிட்ட திருக்குறள் மொழி பெயர்ப்பு விழுமிய சிறப்புடையதாக முழுமையுடன் திகழ்கிறது. ஏறத்தாழ இஞபத்தைந்துக்கு மேற்பட்ட மொழி பெயர்ப்புகள் ஆங்கிலத்தில் மட்டும் அமைந்துள்ளன.

சோவியத்து உருசிய மொழியில் யூரி கிளா சோவு (Y. Yuriglazov) 1963ஆம் ஆண்டில் திருக்குறலை மொழி பெயர்த்தார். 1964ஆம் ஆண்டு சீசி மொழி யிலும், பர்மிய மொழியிலும், மலே மொழியிலும் திருக்குறல் மொழிபெயர்க்கப்பட்டது. 1967இல் சீன மொழியிலும், 1968இல் இசபானிய மொழியிலும் திருக்குறல் மொழிபெயர்ப்பு வெளி வந்ததாக அறிகிறோம். வடமொழியில் அப்பா வாசபேயரும், தெலுங்கு மொழியில் கனுபர்த்தி வேங்கடராம வித்யா நாத நாத தும் பத்தொன்பதாம் நாற்றுண்டில் திருக்குறலைத் தந்துள்ளனர். 1924இல் கோநந்த இராகா தா அறத்துப்பாலையும் பொருட்பாலையும் தோகா என்னும் பாவடியில் வெளியிட்டார். இன்று வரை ஐந்து மொழி பெயர்ப்புகள் இந்தியில் வந்துள்ளன. வங்க மொழியில் 1939இல் நளினி மோகன் சன்யாஸ் திருக்குறலை மொழி பெயர்த்தார். மராட்டியம், குசராத்தி, உருது, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் திருக்குறல் துலங்குகிறது.

வீரமாமுனிவர் இலத்தீனில் திருக்குறலை மொழி பெயர்த்த போது பஸ்வேறு குறிப்புக்களை வரைந்துள்ளார். தமிழ்ப்பெருமக்கள் முனிவருடைய உரையிலை உணரும் வகையில் வீரமாமுனிவர் விழாக்குழுத் தலைவர் அருள்மிகு முளைவர் வி. மி. ஞானப்பிரகாசம் சே. ச. அடி. க. ஸ. ர் ஐந்து அதிகாரங்களுக்குத்

தமிழக்கம் செய்து தந்துள்ளனர். வீரமாழனி வர்க்கு மூன்றுவது நூற்றுண்டு விழா நினைவாக நடத்தப்படும் விழாவில் இந்நாலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்செய்துகிறோம். கருமாத்துர் அருள் ஆனத்தர் கல்லூரி முதல்வராக அமைந்து, பல்வேறு பணிகளுக்கு இடையிலும் தமிழக்கும் திருமறைக்கும் சிறந்த தொண்டாற்றி வரும் முனைவர் வி. மி. ஞானப் பிரகாசம் அடிகளாருக்கு நன்றி பாராட்டுகிறோம். இலத்தின் பகுதிகளை ஒப்பிட்டு நோக்கிய தவத்திரும். சேவியர் அடைக்கலம், சே. ச. அடிகளாருக்கு எம் நெஞ்சார்ந்த நன்றி உரியது. வீரமாழனிவர் மூன்றுவது நூற்றுண்டு விழாவை 1980ஆம் ஆண்டு சிறப்பாக நடத்தும்போது முழுமையாக இம்மொழி பெயர்ப்பு நாலை வெளியிட வேணவாக் கொண்டுள்ளோம்; எல்லாம் வஸ்ல இறைவன் நல்லருள் புரிவாராக.

பா. வள்ளுவர்

செயலாளர்

பாளையங்கோட்டை, வீரமாழனிவர் மூன்றுவது நூற்றுண்டு

6-2-1977,

விழா நினைவுக்குழு



MORALIA TIRUVALLUVENI

அறப்பால் vel அறத்துப்பால்

LIBER I DE VIRTUTIBUS

PROLOGUS

AMPLECTENS TRIA CAPITA QUORUM

CAPUT I

கடவள் வாழ்த்து

Dei Laus

திருவள்ளுவனின் அறவுரைகள்
அறப்பால் அல்லது அறத்துப்பால்
முதற்பகுதி — நற்பண்புகள்

முன்னுரை
மூன்று அதிகாரங்கள் கொண்டது, அவற்றுள்
முதல் அதிகாரம்
இதைப்படிம்

1 அகா முதல் எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்சே உலகு.

Litterae omnes caput habent literam A. Mundus
caput habet Deum.

எல்லா எழுத்துகளும் ‘அ’ என்ற எழுத்திலிருந்து தொடங்கு
கின்றன. உலகம் கடவுளிடமிருந்து தொடங்குகின்றது.

2 கற்றனால் ஆயபயன் என்கொல் வாலறிவுன்
நற்றுள் தொழாஅர் எனின்.

Plurima didicisse quid amabo proderit, nisi
verearis bonos ejus pedes, qui puram scientiam habet,
idest, scientiam ab omni errore defaecatam,

தூய அறிவுடையவரின், அதாவது, எந்த விதப்பிழைகளும் கிள்ளாமல் தூய்மையான் அறிவுளையவரின் நல்ல அடிகளை நீ வணங்காலிடில், நன்பனோ, நி பலவற்றைப் படிப்பதால் என்ன பயன்?

3 மலர்மிசை ஏகினுன் மாண்டி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.

Qui adhaerent venerabilibus pedibus illius, qui supra flores graditur, in loco terrae superiori diu vivet. idest, qui veretur eum qui floribus vetustatem tribuit in caelo aeternum beabitur.

மலர்கள் மீது நடப்பவரின் வணக்கத்துக்குரிய அடிகளைப் பற்றிக்கொள்வோர், உலகுக்கு உயர்ந்த இடத்தில் நீண்ட காலம் வாழவர். அதாவது, மலர்களுக்கு அழகினை அளிப்ப வரை வணங்குவோர் விண்ணனில் என்றும் மகிழ்ந்திருப்பர்.

4 வேண்டுதல் வேண்டாமை இலாண்டி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.

Qui adhaeserit pedibus illius in quo cupiditas et aversio locum non habent, perpetuo ab hujus mundi malis immunis erit.

விருப்பமும் வெறுப்பும் இடம் பெறுதவரின் அடிகளைப் பற்றிக் கொள்கிறவர், இவ்வகுத் தீவிரமாகவில்லை என்றுமே விடுபட்டு இருப்பர்.

5 இருள்சேர் இருவிணையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

Mala opera cum bonis mixta quae inducit falsa terum apprehensio, non adhaerebunt ei qui concupiscit idem cum vera Dei notione connexam, id est, qui

veram habet Dei notionem plurimas falsas ideas corriget, ex quibus mala opera sequi solent et tantum modo quod bonum est sectabitur.

கடவுளைப் பற்றிய உண்மையான எண்ணாத்துடன் தொடர் புடைய புகழை விரும்புகிறவனை, பொருட்களைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல் புகுத்தும் நல்லினை கலந்த நீவிளைகள் ஒட்டிக் கொள்ளா. அதாவது, கடவுளைப்பற்றி உண்மை எண்ணாம் கொண்டுள்ளவன், பல தவறான எண்ணாங்களைத் திருத்துவான். இந்தத் தவறான எண்ணாங்களிலிருந்து திய செயல்கள் முனோக்கும். அங்ஙனம் திருத்திக் கொண்டவன் நல்லவற்றை மட்டுமே பின்பற்றுவான்.

6 பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஓழுகிக
நெறிநின்றூர் நீடுவாற் வார்

*Qui non aberrat a recto et errori non obnoxio
tramite, id est, doctrina illius qui caret quinque iis
affectionibus quae quinque sensuum via in animum
irrepere solent, acternum beatus erit.*

ஐந்து புலன்கள் வழியாக உள்ளத்தில் புகுத்து கொண்டிருக்கும் ஐந்து பற்றுதல்கள் இல்லாதவனுடைய நேரான், தவற்றிற்கு இடங்கொடாத நெறியிலிருந்து வில்காதவர் என்றும் மகிழ்த்து இருப்பர்.

7 தனக்குவரை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

*Nisi adhaeseris pedibus illius, qui sibi similem non
habet, difficile erit animi anxietatem sedare.*

நமக்கு ஒப்பானவர் இல்லாதவரின் அடிகளை நீ பற்றிக் கொண்டாலொழிய, உன் உள்ளத்தின் கவலையைத் தணித்தல் கடினாம்.

8 அறவாழி அந்தனை தாளிசேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

Nisi adhaeseris pedibus illius qui mare virtutum est, difficile erit aliud mare quod extra illum est. (nempe, hoc miseriarum pelagus) trajicere.

அறத்தின் கடலாக இருப்பவரின் அடிகளை நீ பற்றிடு லொழிய, அக்கடலுக்கு வெளியே உள்ள பிறிதொரு கடலை (அதாவது இந்தத் துண்பக் கடலை)க் கடத்தல் கடினம்.

9 கோளில் பொறியில் குணமிலவே என்குணத்தான்
தாளை வணங்காத் தலை

Nullius est emolumenti caput non venerans Deum, non secus ac sensus suum objectum non percipiens, (Caput non venerans Deum perinde est ac oculus caecus. auris surda)

தனக்குரிய பொருளை உணராத் புலன்போல், கடவுளை வாங்காத் தலை ஒரு பயனும் இல்லாதது. (கடவுளை வணங்காத் தலை காறுத் கண்ணோ, கேட்காத் காறத் ஒத்தது.)

10 பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

Hoc vastum miseriarum pelagus in quo nati sumus ut illud tranemus, non tranabunt qui Dei pedibus non adhaerent

இப்பெரும் துண்பக் கடலை நீந்திக் கடக்க இதில் பிறந்துள்ள நாம் கடவுளின் கால்டிரைப் பற்றிக்கொள்ளவிடில் அல்லத் தீந்திக் கடக்கமாட்டோம்.

CAPUT II

வான்றிப்பு

Pluviam dantis coeli laus

இரண்டாம் அதிகாரம்
மழை கொடுக்கும் வானத்தின் புகழ்

1 வானின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.

Cum pluvia indeficienter pluens faciat mundum
subsistere putandum est eam orbi esse vitale pharmaco-
cum. (Mundi subsistentia est hominum vita quae
sine pluvia servari nequit.)

தவறுது பெய்யும் மழை உலகை வாழ வைப்பதால், அது
உலகுக்கு உயிர்தரும் மருந்தெனக் கருதப்படல் வேண்டும்.
(உலகின் வாழ்வு மனிதனின் வாழ்வாகும். இது மழையின்றிக்
காப்பாற்றப்பட இயலாது)

2 துப்பார்க்குத் துப்பாய் துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய் தூஷம் மழை.

Pluvia non modo pluit ut comedentibus varia
alimenta subministret, sed etiam ut ipsa comedentibus
alimentum sit. (Pluviam namque aquam bibimus)

உண்பவர்களுக்குப் பல்வேறு உணவுப் பொருள்களை
அளிப்பதற்காக மட்டும் மழை பெய்வதில்லை, உண்பவர்
களுக்குத் தானே உலவாக இருக்கவும் செய்கிறது.
(ஏனெனில் மழையைத் தான்னிராக்க குடிக்கிறோம்.)

3 கீண்ணின்று பொய்ப்பின் விரிந்து வியனுலகத்து
உண்ணின்று உடற்றும் பசி,

Si pluvia sistendo spem fallat, fames in mundo
sistens vexabit vastam hanc terram quam mare alluit.

மழை போழியாதாகி ஏமாற்றினால், உலகில் பஞ்சம்
நிலைத்துக் கடல் நூற்று இந்த அகன்ற நிலத்தைத் தொல்லை
செய்யும்.

4 ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.

Neque agricolae bobus arabunt terram, si minuatur
subsidiū aquae quam dat pluvia.

மழையின் நீர்க்கொடை குறைந்தால், உழவர்கள் எருது
களைக் கொண்டு நிலத்தை உழமாட்டார்கள்.

5 கெடுப்பதூஷங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றுங்கே
எடுப்பதூஷம் எல்லாம் மழை

Miseros facere et quos miseros fecit, iisdem
favendo, iterum sublevare, id omne potest pluvia.

தூயரத்துக்குள்ளாக்குவது, துயரத்துக்குள்ளானவர்களுக்கு
உதவி செய்து, மறுபடியும் உயர்த்துவது, இது எல்லாம் மழை
யால் முடியும்.

6 விசம்பின் துளிவிழின் அல்லால்மற் றுங்கே
பசம்புல் தலைகாண்பு அரிது

Nisi pluvia e nubibus ceciderit, tunc haud facile
erit cernere virentis herbae filum.

மேகத்திலிருந்து மழை விழுந்தால் ஒழிய, பச்சைப் புல்
பூண்டின் சிறு நுனியையும் காண்பது எளிதன்று.

7 நெடுங்கடலும் தன்நிர்கை குன்றும் தடிந்திடுவிலீ
தான்நல்கா தாகி விடின்.

Et ipsum spatiolum mare suam conditionem
minuet si nubes illud minuendo illi aquam nou dederint.
Maris conditio deficiente pluvia minuitar vel quia
minus evadit, vel quia in eo non procreantur aquatica
viventia, uniones et similia eo affluentia quae procrean-
tur cum pluviae defectum non sentiunt. Nubes vero
dicuntur mare minuere quia ex ejus vaporibus con-
flantur.

மேகங்கள் கடலைக் குறைத்து அதற்கு நீர் உராயிடில்,
பரந்த கடலும் தன் தன்மையில் குறையும்.

மழை குறையக் கடலின் தன்மை குறையக் காரணம்,
ஒன்றில் அஃது அளவில் சிறியதாகின்றது. அல்லது, அதில்
தோன் றும் நீர்வாழ்வனவும், முத்துகளும், இவை போன்று அதில்
நிறைந்திருக்கும் பிற பொருள்களும் மழை நீர் குறைபட்டால்
தோன்றுவதில்லை.

கடலிலிருந்து எழும் ஆவியினால் மேகங்கள் உருவா
கின்றன. எனவே மேகங்கள் கடலைக் குறைப்பதாகக் கூறு
கின்றோம்.

8 சிறப்பொடு பூசை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

Et ipsis diis qui coelum exsiccant in hac terra non
persolventur festivae solemnitates at sacrificia.

வானம் வறங்குபோனால் தெய்வங்களுக்கும் இந்த
நிலத்தில் சிறப்பு விழாக்களும் பலிகளும் செலுத்தப்படமாட்டா.

9 தூணம் தவம்இரண்டும் நங்கா வியன்சலகம் வாணம் வழங்கா தெணின்.

Nou poterunt in hoc spatio orbe morari eleemosynae et poenitentia si pluvia desit.

மழை இல்லாவிட்டில், இரவலர்க்கு அளித்தலும் நோன்பும் இந்த விரிந்து உலகில் தங்க இயலா.

10 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வரன்இன்று அமையாது ஒழுக்கு.

Sine pluvia celsitudinem si nequit quis obtinere nec poterit quis, qualiscumque ille sit, (id est quantumvis celsus sit) absque pluvia obtinere ejusdem conservationem

Si pluvia desit, ob famem, quae inde sequitur nec divitiae nec deliciae nec scientiae acquiri possunt et si acquisitae fuerint non possunt servari.

மழையின்றி ஒருவர் உயர்வுடைய இயலாதெனில், அவர், எந்தகையவராய் இருப்பினும் (அதாவது எத்துணை உயர்ந்த வராய் இருப்பினும்) மழையின்றி அங்கூர்வைக் காப்பாற்றுவெம் முடியாது.

மழை இல்லாவிட்டில், அங்குத் தொடர்ந்து வரும் பஞ்சத்தினால், செல்வம் இன்பம் அறிவு அடையா முடியாது. இவை அடையப் பெற்றிருந்தால், காப்பாற்றப்பட முடியாது.

CAPUT III

நீத்தார் பெருமை

Religiosorum celsitudinis laus

- 1 ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

Nulla ex scientiis dubitat concupiscere ut omnium
maximum decus religiosorum a suo instituto non
aberrantium.

தங்கள் வாழ்வு முறையிலிருந்து வழுவாத துறவியர் மாண்பினையாவற்றிலும் மிகச் சிறந்ததாக எந்த அறிவியல் துறையும் ஆர்வத்தோடு தேட்டுத் தயங்குவதில்லை.

- 2 துறந்தார் பெருமை துணைக்காறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

Si numeres religiosorum decora perinde erit ac
si numeres mortuos ab initio mundi usque ad hunc
diem. (Sensus est esse innumera)

துறவியரின் சிறப்புகளை எண்ணிடுவது, அஃது உடல்கட்டு
தோன்றியது முதல் இந்த நாள் வரை இறந்தவர்களை எண்ணு
வதற்கு ஒப்பாகும். (துறவியரின் சிறப்புகள் எண்ணன்றிறைவு
எண்டது இதன் பொருளாகும்.)

- 3 இருமை வகைதெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

Considerando hujus et alterius vitae varias qualitates, in mundo celsissimum erit decus illorum qui in
hic vita ornantur virtute religiosorum propria.

இம்மை மறுமொயின் பல்வேறு பண்டகளைக் கருதினால், துறவியருக்குமிய நற்பன்பினை இவ்வாழ்வில் அனிந்தரைகளின் மாஸ்பு உலகில் விக உயர்ந்து விளங்கும்.

4 உரவென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரென்னும் வைப்பிற்கோர் வித்து.

Qui harpagone qui dicitur animi robur suos quinque sensus frenat semen est pro agro qui dicitur coelum. (Id est, qui utitur ad suorum sensuum frenationem animi robore sicuti harpagone utimur ad frenandos elephantes, semen est in terra custoditum ut suo tempore in coeli agro seratur, hoc est coelum assecuratur.)

மன வலிமை எனப்படும் அடக்கும் கருவியால் தம் ஜந்து புலன்களை அடக்குவார், வானசம் எனப்படும் வயலுக்கு வித்தாவார்.

அதாவது, யானைகளை அடக்க இரும்புக் கருவி ஒன்றை நாம் பயன்படுத்துவதுபோல், தம் புலன்களை அடக்க மன வலிமையைப் பயன்படுத்துவார், தகுந்த காலத்தில் விண்ணில் பலன் தகுவதற்காக (அதாவது, விண்ணை அடைந்துகொள் வதற்காக) மன்னில் வைத்து முடப்பெறும் விதையாவார்.

5 ஜந்தவித்தான் ஆற்றல் அகல்விசம்பு ஓர்கோமான் இந்திரனே ஈருங் கரி.

Decus illius qui quinque affectus ex quinque sensibus emanantes extinxit id est mortificavit, pro se habet testimonium Indirenis coelitum regis.

Fabulantur sic quod Devendiren, qui et Indiren, vel ut alii dicunt, quidam nancuren dictus sub figura Devendirensis, maledictus fuit a quodam poenitente

Agastien dicto et statim sensit effectum maledictionis.
Unde auctor evincere prae sumit quod religiosi in
ipsum regem deorum auctoritatem habeant.

தம் ஜம்புலன்களிலிருந்து புறப்படும் ஜந்து ஆடசைகளை
அவித்தவரின், அதாவது ஒருத்தவரின் மாண்புக்கு, வானக
அரசர் இந்திரனே சாட்டி;

இப்படி ஒரு கதை சூறுவார்கள்:- தேவேந்தீரன், அல்லது
இந்திரன், அல்லது வேறுசிலர் சொல்லுவது போல், தேவேந்
தீரன் வடிவத்தில் வந்த நங்கூரன் எனப்படுவன், அதையீன்
என்ற துறவியால் சபிக்கப்பட்டான். உடனே சாபத்தின்
விளைவை உணர்ந்தான். இதிலிருந்து, துறவியர்களுக்குத்
தெய்வங்களின் அரசர் மீதும் அதிகாரம் உண்டு என்று காட்ட
ஆசிரியர் துணிகின்றார்.

6 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

Sublimes tantum homines difficilia (uti est sua
frenatio) operantur. Infimi homines ardua operari
nequeunt.

உயர்ந்த மனிதர்கள் தாம் (தன்னடக்கம் போன்ற) கடின
மாணவற்றைச் செயல்படுத்துவார்; தாழ்ந்த மனிதர்கள் கடின
மாணவற்றைச் செயல்படுத்தல் இயலாது.

7 சுவைஞரி ஊறுஒசை நாற்றமென்று ஜந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

Qui quinque illa, nempe saporam, lucem, quantitatem,
sonum et odorem cum eorum proprietatibus ac
relationibus attente considerat, totum in se mundum
habet.

Id est mundum totum comprehendit. (Exaltat hic religiosos ob contemplationem quae mortificationem jungunt, quaque ex rerum naturalium attenta contemplatione veri notitiam assequendo ad Deum facilius diriguntur.)

சுவை, ஒளி, அளவு, ஒலி, மனம் என்ற ஜிந்ததயும் அவற்றின் பண்புகளோடும் தொடர்புகளோடும் கூர்ந்து கருதுகிறவன் உலக முழுவதையும் தன்னிடம் கொள்ளுவான்.

(அதாவது, உலக முழுவதையும் புரிந்து கொள்கிறுன், காட்சித் தியானத்தோடு தன் அடக்கத்தை இல்லைத்து, அக் காட்சித் தியானத்திலே இயற்கைப் பொருள்களைக் கூர்ந்து கருதி உண்மையின் அறிவைப் பெற்று, கடவுளிடம் எளிதில் செல்லுகின்ற துறவியரை இங்குப் புகழ்கின்றார்.)

8 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்

Decus hominum indeficientia verba habentium (nempe religiosorum) ostendit spiritualis doctrina quam in terra docent.

(Ait verba religiosorum non deficere quia cui benedicunt felix est, cui maledicunt indubitanter infelix evadit.)

தவறுத் சொற்களை உடையவர்களின் (அதாவது, துறவியரின்) மாண்பினை அவர்கள் உலகில் கற்பிக்கும் கொள்கை காட்டுகிறது.

(துறவியரின் சொற்கள் தவறு எனகிறுர். ஏனெனில், துறவி யாரை வாழ்த்துகிறோ அவர் மகிழ்ந்திருக்கிறார்; யாரைப் பழக்கின்றாரோ அவர் மகிழ்வின்றி வாழ்வார் என்பதும் உறுதி.)

- 9 குணமென்னும் குன்றேறி நின்றூர் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

Neque unum temporis instans facile erit retardare
effectus maledictionis illius qui virtutum montem
ascendens in culmina perseverat.

நற்பண்டுகளின் மலை மீது ஏறி அதன் உச்சியில் நிலைத்து
ரித்பவர் கூறும் சாபமொழியின் விளைவைக் கண்நேரமும் தடை
செய்தல் எனிறுன்று.

- 10 அந்தனர் என்போர் அறவோர்மற் றெவ்வியிர்க்கும்
செந்தன்மை ழுண்டொழுக லான்.

Religiosi vocantur Andanar (quod est pulchre
ornati) quia ornati incedunt affabilitate quae omnibus
pulchra est.

துறவியர் அந்தனர் (அதாவது அழகாக அணி செய்யப்
பட்டோர்) என்று அழைக்கப்படுவர். ஏனெனில், அவர்கள்
எல்லோர்க்கும் இனியவராய்க் காட்சிக்கும், பேச்சுக்கும் எளிமை
பூண்டு நடக்கின்றனர்.

INTRODUCTIO AD OPUS
CAPUT UNICUM

அறன் வளியுறுத்தல்
ad virtutem sectandam hortatio
நாலுக்கு மூன்னுரை

முதல் அதிகாரம்
அறத்தினைப் பின்பற்ற அறிவுரைத்தல்

- 1 சிறப்புஞமும் செல்வமும் எனும் அறத்தினாட்டங்கு ஆக்கம் எவ்வே உயிர்க்கு.

Quodnam est homini emolumentum virtute majus,
quae eternam et temporalem felicitatem parit.

மறுமைக்கும் இம்மைக்கும் மகிழ்ச்சியை என்றெடுக்கும் அறத்தைவிட மனிதனுக்கு உயர்ந்த ஊதியம் ஏது?

- 2 அறத்தினாட்டு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கிலில் கேடு.

Virtute majus emolumentum non est, nec majus
damnum ejus oblivione.

அறத்தினைவிட உயர்ந்த ஊதியமும் இல்லை, அதனை மறத்தலில் விடப் பெரிய இழப்பும் இல்லை.

- 3 ஒல்லும் வகையான் அறவினை ஒவர்தே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.

Quocumque potes modo virtuosa opera sine
intermissione, in omni occasione quae se offerat, operari
debes.

அறங்கெயல்களை, இயன்ற வழியில் எல்லாம், இடை விடாமல், தானே அமையும் ஒவ்வொரு வாய்ப்பிலும் செய்தல் கடமை.

4 மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன் ஆகுல நீர பிற,

Ex immunitate a culpa in animo metienda est virtus. Caetera omnia conditionem habent strepitus.

Sensus est eam esse veram virtutem quae in animo culpam non admittit, nam animum culpa foedatum habentis verba et habitus et actiones ipsae quae virtutem spirant habent conditionem strepitus, tum quia ad id ordinari solent ut a coeteris videantur et audiantur, tum quia eo tantum tempore quo videntur et audiantur ut virtuosa laudantur, sed statim uti strepitus evanescunt.

உள்ளம் குற்றத்திலிருந்து விடுபட்டிருப்பதைக் கொண்டு அறம் கணக்கப்படல் வேண்டும். மற்றவையெல்லாம் ஆரவாரத் தன்மை கொண்டவை.

இதன் பொருள்: உள்ளத் தில் குற்றத்திற்கு இடங்கொடாததுதான் உண்மையான அறம். ஏனெனில் குற்றத்தால் அழுக்கடைந்த உள்ளத்தை உடையவனின் சொற்களும் வழக்கங்களும், அறச் சார்புடைய செயல்களும் கூட, ஆரவாரத் தன்மை கொண்டுள்ளன.

ஏனெனில், பிறர் பார்க்க வேண்டும், கேட்கவேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், பார்க்கப்பட்ட, கேட்கப்பட்ட அந்த நேரத்தில்தான் அவை அறச் சார்புடையவாகப் புகழ்ப்படுகின்றன. ஆனால் உடனே, ஆரவாரம் அடங்குவது போல், மறைந்து போகின்றன.

5 அமுக்காறு அவர்வெளுளி இன்னுசீரல் நான்கும்
இமுக்கா இயன்றது அறம்.

Virtutis proprietas est non errare in his quatuor
nempe invidia, cupiditate, ira et malis verbis.

பொருமை, ஆசை, சிலாம், திய சொற்கள் என்ற நான்மி
ஞல் தவருதிருப்பதே அறத்தின் பண்பாகும்.

6 அன்றறிவாம் என்னுது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றுத் துளை.

Ad mortis horam non differendo virtutem in-
stanter operare, dum moriens illa tibi immortalis
comes erit.

இறக்கும் நேரம் வரை தள்ளிப் போடாமல் உடனடியாக
அறத்தைச் செய்க. நீ இறக்கும் பொழுது அறம் உனக்கு
இறவாத துளையாக நிற்கும்.

7 அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானேடு ஊர்ந்தான் இடை.

Quoniam modo se gerat virtus, ne multum scrutaris
illud enim clare videre poteris in eo qui per bajulos in
lectica defertur.

Quia sicut bajuli nunquam eum deserunt quem
bajulant, ita virtus homini immortalis comes erit.
Sed haec explicatio quamvis bona videatur, valde
remota est a sensu litterali. Huic ergo accommodatius
dictum versum sic explicandum censeo: ex eo
qui a bajulis in lectica defertur, ne putas, hujusmodi
esse virtutem. Id est ne putas virtutem eodem modo
se gerere ac bajuli hominem in lectica bajulantes nam

isti neque ad sepulturam eum comitari possunt, virtus vero etiam post mortem hominem non deserit.

அறம் எவ்வாறு இயங்குகின்றது என்று நீ ஆழ்ந்து ஆராய்வேண்டாம். ஏனையில் பல்லக்குத் தூக்குவோரால் பல்லக்கில் தூக்கிச் செல்பவரிடம் அறம் இயங்கும் முறையைத் தெளிவாகக் காணலாம்.

ஏனையில் பல்லக்குத் தூக்குவோர் தூக்கப்படுபவனை ஒருக்காலும் கைவிடுவதில்லை. அதுபோல் அறம் மனி தனுக்கு இறவாத தோழனுக் கீருக்கும். ஆனால் இந்த விளக்கம், நல்லதாகத் தோன்றினாலும், நேரடிப் பொருளுக்கு வெகுதொலையில் உள்ளது. நேரான பொருளுக்கு இன்னும் பொருத்தமாக, மேற்சொன்ன வரிகள் பின்வருமாறு விளக்கப்படல் வேண்டும் என்று எண்ணுகிறேன்.

ஒருவன் பல்லக்குத் தூக்குவோரால் பல்லக்கில் தூக்கிச் செல்லப்படுவதை வைத்து, அறம் இவ்வாறு இயங்கும் என்று எண்ண வேண்டாம். அதாவது, பல்லக்குத் தூக்குவோர் ஒருவனைப் பல்லக்கில் தூக்கிச் செல்கின்ற அதே முறையில் அறமும் இயங்குகின்றது என்று நினைக்க வேண்டாம். ஏனைன்றால் அவர்கள் கல்லறை வரை கூட அவனுக்குத் துணையாகச் செல்ல இயலாது. அறமோ இறப்பிற்குப் பின்னும் ஒரு மனிதனைக் கைவிடுவதில்லை.

8 வாழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல்.

Si nullum diem sine virtuosis operibus abire sinas,
illa erunt velut, lapis occludens viam miserae vitae,
quae mortem sequitur.

ஒரு நானும் புண்ணியச் செயல் புரியாத நாளாகப் போகும் படி. நீ விடாதிருந்தால், அப்புண்ணியச் செயல்கள் சாவுக்குப் பின் வரும் துயர வாழ்க்கைக்குச் செல்லும் வழியைத் தடுக்கும் கல்ஜைப்போல் இருக்கும்.

9 அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புத்த புகழும் இல.

Virtute venit dulcedo. Coetera omnia nec dulcia
nec laudabilia sunt.

நற்பண்டிகிருந்தே இனிமை வழிகிறது. மற்றவை யானும்
இனியனும் அல்ல; புகழுத்தக்கனவும் அல்ல.

10 செயற்பால தோரும் அறனே ஒருவர்க்கு
உயற்பால தோரும் பழி.

Virtus est quam quisque sectari debet, vitium
quod cuique vitandum.

நற்பண்டுதான் ஒவ்வொருவரும் பின்பற்றுவேண்டியது.
திமைதான் ஒவ்வொருவரும் விலக்க வேண்டியது.

CAPUT UNICUM
et ab anterioribus materiis avulsum

தனித்தன்மை வாய்ந்த அதிகாரம். இதற்கு முந்திய அதிகாரங்களின் செய்திகளிலிருந்து வேறுபட்ட அதிகாரம்

ஊழு

Divinorum decretorum Irrefragabilitas

Ul proprie significat idem ac பழைய antiquitas.
Nil autem antiquius est divinis decretis quibus neminem
obsistere posse Auctor contendit.

தேவ திட்டம் முறியாத தன்மை.

ஊழு என்பது தன்னிலேயே பழைய என்று பொருள்படும்.
தேவ திட்டத்திலும் பழையானது வேறு ஒன்றுமில்லை.
தேவ திட்டத்தை யாரும் எதிர்த்து நிற்க இயலாது என்பது
ஆசிரியரின் உறுதியான கருத்து.

1 ஆகழூல் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகழூல் தோன்றும் மடி.

Si divitias lucrandi statutum tempus adveniat,
statim industriosus evadet. Si illas amittendi tempus
adveniat, statim ad laborandum piger et ad divitias
servandas ineptus evadet.

செல்வத்தைச் சேர்ப்பதற்குக் குறித்த காலம் ஒருவனுக்கு
வந்துவிடின், அவன் சுறுசுறுப்பாளன் ஆகி விடுவான்.
செல்வத்தை இழக்கும் காலம் வந்துவிடின், உடனே அவன்
உழைக்காத சோம்பேறியாகி, செல்வத்தைப் பேணத்
திறனற்றவன் ஆவான்.

2 பேதைப்படுக்கும் இஸலுழ் அறிவுகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.

Quamvis valde doctus quis erit, Siei divitias amittendi statutum tempus adveniat, statim insipiens evadit. Quamvis valde insipiens quis sit, si divitias lucrandi statutum tempus advenerit, solers evadit.

ஒருவன் அறிவு மிக்கவனுயிருப்பினும், செல்வத்தை இழக்கும் குறிப்பிட்ட காலம் வந்திடின், அவன் அறிவினியாகின்றார். ஒருவன் பொய் பேதையாய் இருப்பினும், செல்வம் சேர்வதற்கான காலம் வந்திடின், அவன் திறமையடையவன் ஆகின்றார்.

3 நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும்.

Licet quis multas ac subtiles scientias sui ingenii sublimitate didicent, insipientia quam affert divitias amittendi statutum tempus ejus ingenii sublimitatem superabit.

ஒருவன் தன் சொந்த அறிவு நுட்பத்தால், பல ஆழ்ந்த அறிவியல்களைக் கற்றிருப்பினும், செல்வத்தை இழப்பிற்கென்று குறித்த காலத்தால் வரும் அறிவின்மை அவனது அறிவு நுட்பத்தை மேற்கொண்டு விடும்.

4 இருவேறு உலகத்து இயற்கை இருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.

Duplex in mundo proprietas, nempe divitem esse et sapientem valde latam differentiam patiuntur. Nam alia via quis dives evadit, alia sapiens. Sensus est non esse mirum si sapieus felix non sit quia licet illi sapientiam assequendi statutum tempus advenit, divitias lucrandi praefinitum tempus non pervenit.

செல்வராக இருத்தலும் அறிவாளியாக இருத்தலும் என்று உலகினடியுள்ள இரு பண்புகள் மிகுந்த வேறுபாட்டுகளை

கொண்டுள்ளன. ஏனெனில் ஒருவன் செல்வதுவது ஒரு வழி, அறிஞனுவது வேறொரு வழி. அதாவது அறிவாளி ஒருவன் ஆசம் (நற்பேறு) இல்லாமல் இருக்கலாம். இது வியப்பன்று. ஏனெனில் அவன் அறிவினை அடைவதற்கான நேரம் வந்து விட்டது என்றாலும் செல்வம் சேர்ப்பதற்கென்று முன் குறித்த நேரம் வந்து சேரவில்லை.

5 நல்லவை எல்லாமுந் தீயவராம் தீயவும்
நல்லவராம் செல்வம் செய்த்ரு.

Si divitias lucrandi statutum tempus advenerit,
omnes ad felicitatem et divitias attingendas ineptae
occasiones opportunae et aptae evadent. Si illud non
advenerit, omnes lucrandi opportunitates ineptae
evadent.

ஒருவனுக்குப் பொருள் சேரும் காலம் வந்து விட்டதென்றால் நற்பேற்றிற்கும் பொருள் கட்டுவதற்கும் ஏற்காத சமயங்களும் தகுதியுள்ள சமயங்களாய் மாறி விடுகின்றன. குறிப்பிட்ட அந்தக் காலம் வராவிட்டு, பொருளிட்டுவதற்கான எல்லா வாய்ப்புகளும் தகுதியற்றவையாகின்றன.

6 பரியினும் ஆகாவரம் பாலல்ல உய்த்துச்
சொறியினும் போகா தம.

Quod ex divino statuto non habet conditionem
ut sit tuum, tuum non erit, quamvis multum labores in
eo custodiendo; quod ex divino statuto tuum esset
etiam si illud procul a te projicias a te procul non ibit.

நேவ ஏற்பாட்டின்படி உன்னுடையது என்று இல்லாத ஒன்று, நீ அதைக் காப்பாற்ற எவ்வளவு உழைத்தாலும், உன்னுடையதாக இராறு. நேவ ஏற்பாட்டின்படி உன்னுடைய தாக இருக்கவேண்டியது, நீ அதை உன்னை விட்டுத் தொலைவில் எறிந்தாலும், உன்னை விட்டு அகன்று போகாது.

7 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது.

Etiamsi immensas divitias cumulaveris non erit
tibi possibile iis frui supra mensuram quam Deus tibi
praefinivit.

நி மாபெருமளவு செல்வத்தைச் சேர்த்து வைத்திருப்
பினும், கடவுள் முன் குறித்த அளவைக் கடந்து நி அதைச்
சுவைத்தல் இயலாது.

8 துறப்பாரிமன் துப்புரவு இல்லார் உறந்பால
ங்ட்டா கழியு மெனின்.

Etiamsi qui pauperrimi sunt non concipiunt
propositum renunciandi omnibus, nisi Deus avertat
impedimenta quae adesse statuit. Sensus est nec bona
proposita quamvis facillima concipi posse sine Dei
praefinitione.

கடவுள் தாம் ஏற்படுத்திய இடையூறுகளை விலக்கினு
லொழிய, பரம ஏழையாய் இருப்பவர்களும் எல்லாவற்றையும்
துறக்கும் திட்டத்தை என்னமாட்டார்கள். அதாவது, நல்ல
திட்டங்களும், எத்துலை எனிய திட்டங்களாய் இருப்பினும்,
கடவுளின் முன் ஏற்பாடின்றி, சிந்தனையில் தோன்றுதலும்
இயலாது.

9 நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்.

Si scis quod tu cupis fieri non posse nisi ad id
praefinitum tempus advenerit, quod illud non fit,
quare quaeso tristaris?

குறிக்கப்பெற்ற நேரம் வரும் வரை, நி விரும்புவது
நிகழ்தல் இயலாது என்று நி அறிந்திருந்தால், அது நிகழாத
போது ஏன் வருந்துகிறுய?

10 ஹெயிற் பெருவளி யாவுள மற்கிறேன்று
குழினும் தான்மூந் துறும்.

Quidquid excogitaveris ut divina decreta retardes,
illa semper tuas industrias omnes praebibunt; quid igitur
in mundo divinis decretis potentius?

தேவ திட்டங்களைப் பின்வாங்கச் செய்ய நீ என்னதான்
திட்டமிட்டாலும், அவை எப்பொழுதும் உள் முயற்சிகள்
அண்தத்தடிம் முந்தி விடும். எனவே தேவ திட்டங்களை விட
வளிகம் உள்ளது எது?

Non me latet vocem ஹெய் cui ego divinorum
decretorum significationem tribuo ab aliis usurpari
pro bala vinai' 'பழவிழை' quod significat opera antiquitus
facta, neque ignoro eosdem humanarum rerum vim
tribueri operibus antiquitus factis, sive bonis sive malis
pro effectuum diversitate, dicunt enim vinum probum
pauperem esse ob peccata quac antiquitus patravit,
sive antequam nasceretur in alia generatione, uti
Tamulenses stulti putant, sive postquam natus est v. g.
in adolescentia vel pueritia, quaeque adhuc non luit
ferendo supplicium iis debitum

Virum vero improbum felicem esse ob virtutes
quas antiquitus exercuit et pro quibus adhuc praemium
iis debitum non retulit, atque eodem modo virum
industrium ac indefesse laborantem pro divitiis acqui-
rendis nil acquirere in poenam peccatorum veterum,
virum vero omnino iniquum atque pigrem sine ullo
labore divitem evadere in praemium veterum virtutum,
ita ut quidquid vulgus malam fortunam aut bonam
fortunam appellat, id ipsi refundant in opera anti-
quitus facta.

In hoc vero capitulo dictam vocem ul melius explicari et proprius significare divina decreta patet tum ex serie tota sententiarum in hoc capitulo contentarum tum ex illo versu speciatim:

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி.

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

in quo ne per somnium quidem auctor meminit divini statuti quod nemo praeterire potest: Et quam detur, quod opera antiquitus facta suum locum habearit in humanorum rerum viribus, quarum causa ignoramus, cum tamen dicta opera antiquitus facta sive bona sive mala hic et nunc et non antea neque postea suum sortiri effectum sive bonum sive malum, non dependent nisi a divina voluntate, quae statuit tempus in quo alicujus virtus praemiari, peccatum puniri debeat, recte voci ul divinorum decretorum significatio tributa fuit, cum omnis vis operum antiquitus factorum ad divinorum decretorum virtuti praemium, peccato poenam statuentium irrefragabilitatem reducatur, eo vel magis quod vox ul ex sua natura nil significat nisi antiquum quid, quod aequc competit operibus antiquit factis, quorum vim nunc quis experitur, ac divino decreto decernenti ut dicta opera nunc suam vim exercent (nam nil est divinis decretis antiquius)

நான் தேவ திட்டங்கள் என்று பொருள்கூறும் ‘ஹழ்’ என்ற சொல்லை, மற்றவர்கள் ‘பழ விளை’ அதாவது மூன்றால் செய்த செயல்கள் என்ற பொருளில் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிவேன். மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்ச்சி களுக்குக் காரணம் மூன்றால் செய்யப்பட்ட செயல்களோ என்று

வினாயுதரின் வேறுபாட்டைக் கொண்டு நல்லனா, தியலை எனப்படும் செயல்களேயென்று கூறுகின்றுர்கள் என்பதையும் நான் அறியாமல் இல்லை.

நல்லவன் தான் முன்னால் செய்த பாவங்களின் பொருட்டு ஏழையாய் இருக்கிறானும். இப்பாவங்களை அவன் இங்குப் பிறப்பதற்கு முன் வேறெஞ்சு பிறப்பில் செய்தான் என்று சிலர் தவறாக நினைக்கின்றனர். அவ்வது பிறப்புக்குப் பின் சிறுவனுக்கேவோ இளைஞருக்கேவோ இருந்த போது செய்தான் என்றும் அவற்றிற் குரிய தண்டளையை ஏற்றுக் கழுவாய் நிறைவேற்றவில்லை என்றும் கருதுவார்.

தீயவனே எனில் தான் முற்காலத்தில் செய்துவந்த நற் செயல்களின் பொருட்டு மகிழ்ச்சியாக வாழ்கிறான். ஏனெனில் அவற்றிற்குரிய பரிசினை அவன் இன்னும் பெறவில்லையாய்.

இதே முறையில், முயற்சியுள்ள மனிதன், செல்வம் சேர்க்க இடையறாது உழைக்கிறவன் ஒன்றும் சேர்ப்பதில்லை. இது அவன் பழைய பாவங்களுக்குத் தண்டனையாம். ஆனால் ஒருவன் முற்றிலும் கெட்டவன், சோம்பேறி சிறிதும் உழைக்காமல் செல்வன் ஆகின்றான். இது அவன் பழைய நற்செயல் கருக்குப் பரிச என்பார்.

இங்ஙனம், நற்பேறு என்றும் துற்பேறு என்றும் பொதுவாக அழைக்கப்படுவதை இவர்கள், முன்னால் செய்து செயல்கள் மேல் ஏற்றிக் கூறுகின்றனர்.

இந்த அதிகாரத்தில், மேற் கூறிய ‘ஹழ்’ என்ற சொல்லை, தேவ கட்டளை என்று விளக்குவதே மற்ற விளக்கங்களை விடச் சிறந்தது. இதுவே மற்றுப் பொருள்களை விட அதற்குப் பொருத்தமான பொருளாகும். இவ்வன்மை இவ்வதிகாரம் முழுவதும் அடங்கியுள்ள கருத்துகளின் தொடர்ச்சியினாலும், குறிப்பாக,

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

என்ற குறவினாலும் தெளிவாகும். இந்தக் குறவில், முன்னால் செய்த செயல்களை ஆசிரியர் கணவில் கூட நினைக்கவில்லை. ஆனால் யாரும் மிறலாகாத தேவ கட்டளையையே நினைக்கின்றார்.

காரணம் தெரியாத வாழ்க்கை நிகழ்ச்சிகளில் முன்னால் செய்த செயல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்று வைத்துக் கொண்டாலுமோ அக்செயல்கள் — அவை நல்லவையோ நியவையோ — தங்களுக்குரிய நல்ல அல்லது தீய விளைவை அடைவது, இங்கு இப்பொழுது, இதற்கு முன்னுமன்று, இதற்குப் பின்னுமன்று என்பது, தேவ திருவள்ளத்தையே சார்ந்தது. ஒருவனுடைய நற்செயல் பரிசு பெறவும் தீசெயல் தண்டனை பெறவும் வேண்டிய நேரத்தைத் தீர்மானிப்பது அந்தத் தேவ திருவள்ளம்தான். எனவே ஊழ் என்ற வார்த்தைக்குத் தேவ கட்டளை என்ற பொருள் கொடுக்கப்பட்டது சரியே.

(ஏனெனில் முன்னால் செய்த செயல்களின் ஆற்றல் என்பது புண்ணியத்திற்குப் பரிசும் பாவத்திற்குத் தண்டனையும் முடிவு செய்கின்ற தேவ கட்டளைகளின் மீற முடியாமையில் அடங்கும். மேலும் ஊழ் என்ற சொல், இயல்பாக, பழையது என்பதைத் தான் குறிப்பிடுகிறது வேறொன்றையும் அல்ல. பழையது என்பது, முன்னால் செய்யப்பட்டு இப்பொழுது ஒருவரால் பலன் அனுபவிக்கப்படும் செயல்களுக்கும் முற்கூறிய செயல்கள் தங்கள் வலிமையை — ஆற்றலைச் செலுத்த வேண்டுமென முடிவு செய்யும் தேவ கட்டளைக்கும் ஒரே அளவில் பொருந்தும். (ஏனெனில் தேவ கட்டளையிலும் பழையது ஒன்றுமில்லை.)

திருவள்ளுவர் பெருமை



“இருளிராவிடத்து விளங்கிய ஒரு
மீன் போலவும், பாலைச் சுரத்து அரிது
அலர்ந்தபதுமம் போலவும், மெய்யாஞ்
சருதி விளக்காது இருளே மொய்த்த
நாட்டின் கண்ணும் கடவுளேற்றிய
ஞானத் திருவிளக்கு ஏறிப்பத் தெளிந்
துவோன்று வங்கும் ஒரு விளக்கென
நின்றுயர்ந்த திருவள்ளுவர்.”

— வீரமாழனிவர்

நூற்பா

“தொன்னால் விளக்கம்” 149

உரை

(பக்கம் 102)